

INSD e.V.
International Network for Sri Lanka's Democracy e.V.
Pulsstraße 57,
70794 Filderstadt
Germany
insdnetwork@gmail.com



To:

European Union, Rue de la Loi 175 / Wetstraat 175 • 1048 • Bruxelles / Brussel • Belgium
European Commission, 1049 Bruxelles/Brussel, Belgium
Ms C. LARENE, Policy officer - Desk Officer Sri Lanka & the Maldives,
Robert Schumanplein 9A • 1046 • Bruxelles / Brussel • Belgium

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஆணையத்திற்கு ஒரு பகிரங்கக் கடிதம்:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மாற்றுக்கருத்துக்களை அடக்குதல் மற்றும் இலங்கையில் எதிர்ப்புப் போராட்டங்களை நடாத்தும் உரிமையை ஒடுக்குதல்.

'இலங்கையில் ஜனநாயகத்திற்கான சர்வதேச வலையமைப்பு' (INSD), மாற்றுக்கருத்துக்களை ஒடுக்குவதன் மூலம் தனது மக்களின் ஜனநாயக உரிமைகளை அழிக்க இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தக் கடிதத்தை வெளியிடுகின்றது.

கொடூரமான, ஜனநாயக விரோதச் சட்டமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, 90 நாள் தடுப்புக் காவலில் வைப்பதானது, 2017 ஆம் ஆண்டு GSP+ சலுகையை மீளப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை மீறும் செயல் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகே, ஹஷன் ஜீவந்த குணதிலக மற்றும் வணக்கத்திற்குரிய கல்வேவ சிறிதம்ம தேரர் ஆகிய மூன்று போராட்டக்காரர்கள் ஆகஸ்ட் 22 முதல் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை, 3,500 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், அவர்களில் 1,500 க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தடுப்புக்காவலில் வாடுகின்றனர்.

விவேகமற்ற எதேச்சதிகாரக் கொள்கைகளின் ஊடாக இலங்கையை முன் எப்போதுமில்லாதவாறு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள்

மூழ்கவைத்த ஆட்சியாளர்களுக்கு எதிராக இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதியான அகிம்சைப் போராட்டத்தை அழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட வன்முறை முயற்சிகளுக்கு இராஜபக்சு குடும்ப ஆட்சி நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் மஹிந்த இராஜபக்சுவின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இரும்பு மற்றும் மரக் கம்பங்கள் போன்ற ஆயுதங்களைத் தாங்கிய குண்டர்களின் இராணுவம் மே 9ம் திகதி அமைதியான போராட்டக்காரர்களைத் தாக்கியது..

பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜூலை 22ம் திகதி பலத்த ஆயுதமேந்திய இராணுவ சிப்பாய்களைத் தூண்டிவிட்டு, அமைதியான போராட்டக்காரர்களை மீது தாக்குதல்களை நடத்தினார்.

எவ்வாறெனினும், இலங்கை அரசாங்கமானது இந்த சட்டவிரோத மற்றும் ஜனநாயகமற்ற நடவடிக்கைகள் தொடர்பாக எந்தவொரு திட்டவட்டமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

பிரதமர் மஹிந்த ராஜபக்சுவின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இரும்பு மற்றும் மரக் கம்பங்களுடன் வெளியேறி நிராயுதபாணியான போராட்டக்காரர்களைத் தாக்கிய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை,

போராட்டக்காரர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சு எவ்வாறு பொறுப்பேற்க வேண்டுமென்பது இங்கே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது,

[Sri Lanka Briefing Note: Violent Assault on Peaceful Protest Site "GotaGoGama" & Accountability of Ruling Rajapaksa Family](#)

இலங்கையில் ஜனநாயகத்திற்கான சர்வதேச வலையமைப்பு எந்தவொரு வன்முறைச் செயல்களையும் ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில் ஐ.என்.எஸ்.டி அமைப்பானது, அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை நடவடிக்கைகளானது, அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்கு எதிரான நிகழ்த்தப்பட்ட தன்னிச்சையான தாக்குதல்கள் என்பதை வலியுறுத்த விரும்புகிறது.

ஜனநாயக உரிமையான மாற்றுக்கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை நசுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டாமெனவும், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சு உட்பட வன்முறையைத் தூண்டிய அனைவருக்கும் எதிராகச் சட்டத்தை சமமாக அமுல்படுத்துமாறும், எதிர்ப்புபோராட்டங்களைப் பயங்கரவாதச் செயல்களாகக் கருதக்கூடாது என்பதையும் எடுத்துக்காட்டி இலங்கை அரசாங்கத்தை இணங்க வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஐரோப்பிய ஆணைக்குழுவையும் இலங்கை ஜனநாயகத்திற்கான சர்வதேச வலையமைப்பு (ஐ.என்.எஸ்.டி) வலியுறுத்துகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கு முரணானது என்பதை தெளிவுபடுத்துமாறு ஐ.என்.எஸ்.டி

அமைப்பானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவிடமிருந்தும் கோருகிறது.

.அதேவேளை ஐ.என்.எஸ்.டி.அமைப்பு , எதிர்வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையின் (UNHRC) 51 கூட்டத்தொடரில் இந்த விடயங்களைக் கவனத்திற்கு எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தையும் அதன் உறுப்பினர்களையும் வேண்டுகின்றது.

இலங்கையில் ஜனநாயகத்திற்கான சர்வதேச வலையமைப்பானது, மாற்றுக்கருத்திற்கான உரிமை, கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைப்பாவதற்கான உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்பதனையும், இலங்கை அரசாங்கத்துடனான அனைத்து இராஜதந்திர நடவடிக்கைகளிலும் அமைதியான போராட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறைகள் கண்டிக்கப்பட வேண்டும் என்பதனையும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் ஐரோப்பிய ஆணைக்குழுவிடமும் பலமாக வலியுறுத்துகிறது.

INSD வாரிய உறுப்பினர்கள் சார்பாக

Ranjith Henayakaarachchi
Sunanda Deshapriya
Senaka Wattededara
Sivasamy Sivarajan
Uma Pararajasingam
Stratgart, Germany / 01.09.2022